

28-05-2012 அன்று நடந்த உரையாடலின் பொழிப்பு

தலைப்பு : நேபாள மாஓவாதிகள்: தோற்றமும் வளர்ச்சியும் மாற்றமும்

தொடக்கவுரையாடல் : தெ. ஞா. மீநிலங்கோ

### 1. நேபாளம்: சுருக்கமான அறிமுகம்

சனத்தொகை: 26. 62 மில்லியன், மொத்த சனத்தொகையில் 42% வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வியறிவு: 48ம%, 102 இனக்குழுமங்கள், 80%, இந்துக்கள் 11% பௌத்தர். 93 மொழிகள் பேசப்படுகின்றன (48% நேபாளி).

சமதரை, குன்றுப்பிரதேசம், மலைச்சிகரங்கள், பள்ளத்தாக்கு என நான்கு தரைத்தோற்ற அமைப்புக்களை நேபாளம் கொண்டுள்ளது.

1950களில் இருந்து சர்வதேச அபிவிருத்தி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்துள்ள போதும் நேபாளத்தில் அதற்கான எந்தவொரு தடயத்தையும் காணமுடியாது. பெருந்தெருக்களோ, குடிநீர் மின்சார போக்குவரத்து வசதிகள் எதனையும் காணவியலாது. குறிப்பாக காத்தமண்டுவிற்கு வெளியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே நேபாளம் இருக்கிறது என்பதை காணலாம். இன்றும் உலகின் மிகவறுமையான 50 நாடுகளில் நேபாளமும் ஒன்று.

1990 வரை முற்றுமுழுதான அரசரின் கட்டுப்பாட்டில் இருந்த நேபாள அரசு, 1990 இல் ஏற்பட்ட மக்கள் இயக்கத்தின் விளைவால் பாராளுமன்ற முடியாட்சியை அரசர் பிரேந்திரா ஏற்றுக்கொண்டார். இதன் படி அரசுத்தலைவராக மன்னரும் அரசாங்கத்தின் தலைவராக பிரதமமந்திரியும் இருப்பர்.

1996 பெப்ரவரி 13ம் திகதி நேபாள மாஓவாதிகள் மக்கள் யுத்தத்தைத் தொடங்கினர். 2001 இல் அரசமாளிகைப் படுகொலை நிகழ்ந்தது. 2001ம் ஆண்டும் 2003ம் ஆண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. 2005இல் மன்னர் க்யானேந்திரா பாராளுமன்றத்தைக் கலைத்து சகல அதிகாரங்களையும் கையிலெடுத்தார். 2006இல் பேச்சுவார்த்தை தீர்வை நோக்கி நகர்ந்தது.

2007 டிசம்பரில் மன்னராட்சி இல்லாதொழிக்கப்பட்டு நேபாளம் சமஷ்டிக் குடியரசாக்கப்பட்டது. 2008இல் மாஓவாதிகள் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றினர்.

### 2. புரட்சியை முன்னெடுக்கக்கூடியதாயிருந்ததற்கான காரணங்கள்

பொருளாதாரக் காரணிகள்  
சமூகக் காரணிகள்  
அரசியல் காரணிகள்  
புவியியல் தரைத்தோற்ற அமைப்பு

### 3. 'மக்கள் யுத்தம்' வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதற்கான அடிப்படைகள்

நிலப் பிரபுத்துவத்தின் கீழ் ஒடுக்கப்பட்டிருந்த விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்தனர். ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களும் பெண்களும் இளந்தலைமுறையினரும் போராட்டங்களத்தில் முன்னின்றது ஒரு முழுமையான விடுதலைப் போராட்டமாக விருத்தி பெற உதவியது.

பரந்துபட்ட ஜக்கியத்தை முன்னிறுத்தி எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தியதாக மக்கள் யுத்தம் அமைந்தமை. நிபந்தனையற்ற மக்கள் ஆதரவு தொடர்ச்சியாக இருந்தமை.

மிகுதி அடுத்த பக்கம்



மேரி கியூரி

மேரி கியூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி: Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 - ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.

1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.

1898இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்ததை அறிவித்தார்.

1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார்.

920களில் இவரின் உடல் நலம் சீர்கெடத்தொடங்கியது. 1934 ஜூலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து முன்று மாதங்களின் பின் அவரின் மகனும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.

### சமூக விஞ்ஞான கற்கை வட்டம்

சமகால அரசியலிலும் சமூக வாழ்விலும் தொழிற்புத்திலும் நிகழும் முக்கிய நடப்புகளை ஆழமாகக் கற்றறிந்துகொள்ளுமுகமாக வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 5.30 மணிக்கு சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் கூடுகிறது.

அரசியல், தொழிற்புத்தம், சமூகம் எனப் பல்வேறு பரப்புக்களில் தெரிவு செய்யப்படும் தலைப்புக்களில் ஒவ்வொரு வாரமும் ஆழமான திறந்த கலந்துரையாடல் இடம்பெறும்.

நாம் வாழும் இந்தச் சமூகத்தைக் கற்றறிந்து புரிந்துகொள்ளவும் அப்புரிதலிருந்து இச்சமூகத்தை வளர்த்தெடுக்கவும் உங்கள் அனைவரையும் சமூக விஞ்ஞான கற்கை வட்டம் அழைக்கிறது.

சமூக விஞ்ஞான கற்கை வட்டம்  
தேசிய கலை இலக்கியப் பேரவை,  
571/15. காலி வீதி,  
வெள்ளவத்தை 0772307807  
0772260165

Facebook group :  
facebook.com/groups/ssscircle/

வலைத்தளம் :  
circle.thulaa.net

செய்திமடல் - 58 | 05-07-2012

**நேபாள மாஓவாதிகள்: தோற்றமும் வளர்ச்சியும் மாற்றமும் முன்பக்கத் தொடர்ச்சி..**

வெறுமனே ஆயுதப் போராட்டமாக மட்டுமன்றி காணிச் சீர்திருத்தம் பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்தது.

தாங்கள் விடுவித்த பிரதேசங்களில் ஆட்சி, நிர்வாக மற்றும் நீதி மாற்றமைப்புக்களை உருவாக்கி சமாதானமான அரசாங்கத்தை நடாத்தியமை. நேபாள மக்களின் போராட்டத்தால் பல பிரதேசங்கள் கட்சியினதும் படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவ்வாறு அமைந்த பிரதேசங்களில் நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கும் நிலமற்றோருக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. விடுதலைப் பிரதேசங்களின் அபிவிருத்தி குறிப்பிட்டளவு ஏற்படுத்தப்பட்டதுடன் கல்வி சுகாதாரம் உட்பட சமூக பண்பாட்டு அம்சங்கள் திட்டமிட்ட புதிய வழிகளில் மேற்கொள்ளப் பட்டன. குறிப்பாக சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிராகரிக்கப்பட்டுச் சமத்துவ நிலை வலியுறுத்தப்பட்டது. தேசிய இனங்களின் தனித்துவங்கள் பேணப்பட்டன.

மாஓவாதிகள்; 80% நேபாளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சமாதான பேச்சுவார்த்தைகளுக்குள் நுழையும் போது அனைத்து மக்களினதும் ஆதரவைத் தங்கள் பலமாகக் கொண்டிருந்தார்கள்.

**4. களத்திலிருந்து பேச்சுமேசைக்கான மாற்றத்தை கையாளல்**

மன்னர் கயனேந்திரா முழு அரசாங்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் விளைவாக அரசியல் செய்ய இயலாத நிலையில் மாஓவாதிகள் தான் அரசியல் செயற்பாட்டுக்கான சூழலையும் இடத்தையும் உருவாக்கி ஜனநாயகத்துக்கான போராட்டத்திற்காக மக்களை ஒன்று திரட்டினார்கள். ஒருங்கிணைந்த மக்கள் ஐக்கியத்தை உருவாக்கிப் போராடிய மாஓவாதிகளின் செயற்பாடுகள் தான் நேபாளத்தில் ஜனநாயகத்தை மீட்பதற்கான மூல காரணியாக அமைந்தன.

மாஓவாதிகளின் பிரதான முன்நிபந்தனை 'மன்னராட்சியை ஒழித்துப் புதிய குடியரசை உருவாக்குவது'. ஆனால் மக்கள் நல நோக்கில் பேச்சு வார்த்தைகளின் போது அரசியல் நிர்ணய சபையின் ஊடாக அதைச் செயற்படுத்த அவர்கள் உடன்பட்டார்கள். அதற்காக பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பல கட்சி ஜனநாயக முறையில் செயற்படவும் மாஓவாதிகள் முன் வந்தார்கள்.

சகல விதமான உரிமைகளுக்கும் சமாதான உடன்படிக்கை இடம் அளித்தமையே நேபாள சமாதான உடன்படிக்கையின் மிக முக்கியமான அம்சம். மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் உள்ளடங்கலான சகல உரிமைகளும் உடன்படிக்கையில் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உரிமைகளும் பால் சமத்துவத்தைப் பேணுவதற்கான வழிமுறைகளும் அதிற் கவனத்திற் கொள்ளப்பட்டிருந்தன. மொத்தத்தில் மக்கள் நலன் சார் அம்சங்களனைத்தும் உடன்படிக்கையில் உறுதிசெய்யப்பட்டிருந்தன.

மிக நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின் உருவான நேபாள சமாதான உடன்படிக்கையைக் கண்காணிப்பதற்கு ஜ.நாவிற் கு அழைப்பு விடுக்கப் பட்டது. இரு தரப்பினரும் சம அளவான ஆயுதங்களை பூட்டி வைப்பதென்றும் இராணுவமும் போராளிகளும் தத்தமது கூடாரங்களில் இருப்பதென்றும் அதனை ஜ.நா. கண்காணிக்கும் என்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகள் ஒழுங்காக அமைக்கப் பட்டிருந்தன.

மக்கள் ஐக்கியத்தின் ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்ததன் விளைவால் பேச்சு மேசையில் மக்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பலமான நிலையில் இருந்தார்கள்.

மக்களின் நலன்களுக்கு எதிராக எதனையும் ஏழு கட்சிக் கூட்டமைப்பு செய்ய முனைந்த போதும், இந்தியா மன்னராட்சியைக் காக்கப் பேச்சுவார்த்தைகளைக் குழப்ப முயன்றபோதும் மாஓவாதிகளால் மக்கள் போராட்டத்திற்கு மீளக்கூடிய வழிமுறை கைவசம் இருந்தது. உடன்படிக்கையில் ஏற்கப்பட்டபடி பாராளமன்றத்தில் மன்னராட்சியை ஒழிப்பதற்கான சட்டமுலத்தை ஏழு கட்சி கூட்டமைப்பு நிறைவேற்றத் தவறியதையும் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப் படுத்தாமையையும் காரணங் காட்டி மாஓவாதிகள் இடைக்கால அரசாங்கத்திலிருந்து விலகினார்கள். கோரிக்கைகளை உடன்பட்ட படி நிறைவேற்றக் கோரி மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் விளைவாகப் பாராளமன்றம் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப் படுத்தியதுடன் அரசியல் நிர்ணய சபை மூலம் மன்னராட்சியை ஒழிப்பதற்கான சட்டமுலத்தையும் நிறைவேற்றியது.

**5. அதிகாரத்தை தக்கவைப்பதற்கான சவால்கள் மற்றும் அன்வியத் தலையீடுகள்**

நிர்ணய சபையில் அறுதிப் பெரும்பான்மை இன்மை மாதேசிப் பிரிவினை நேபாள இராணுவத்தில் மக்கள் விடுதலைப் படையை ஒன்றிணைக்க முடியாமல் புதிய அரசியலமைப்பை உருவாக்கவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் இந்தியாவின் தலையீடு ஐக்கிய நாடுகள் கண்காணிப்பாளர்களின் வெளியேற்றம் புதிதாக உருவெடுத்திருக்கும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகள்

**6. இன்று கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவும் "ஜனநாயகக் குடியரசும்", "மக்கள் ஜனநாயகமும்"**

தந்திரோபாயமும் மூலோபாயமும் ஜனநாயகக் குடியரசா அல்லது மக்கள் சமஷ்டிக் குடியரசா (மக்கள் ஜனநாயகமா) சமாதானமும் அரசியலமைப்புமா அல்லது புரட்சியா மாஓவாத கட்சிக்கும் மாதேசித் கட்சிகளுக்குமிடையிலான நான்காம் உடன்படிக்கை ஆயதக் களஞ்சியங்களுக்கான திறப்புக்களைக் கையளித்தல் மக்கள் விடுதலை இராணுவத்தைக் கலைத்தல், அதை இராணுவத்திடம் கையளித்தல் இந்தியாவின் பங்களிப்பு - பிரதான எதிரி யார்?

**நன்னீர் அரசியல்**  
(இந்த வாரம் கலந்துரையாடப்படவுள்ள விடயப்பரப்பு )

---

கலந்துரையாடலுக்கான அடிப்படைகள்

1. நன்னீர்த் தட்டுப்பாடு.
2. நன்னீர் ஒரு விற்பனைப்பண்டமாக மாற்றிவிட்ட நிலைமை.
3. அடிப்படை உரிமையான நீர்த் தேவையை பூர்த்தி செய்யத்தவறும் அரசுகள்.
4. நீர்வழங்கல்த் துறையில் நடைபெறும் தனியார்மயப்படுத்தல்.
5. நன்னீர்த் தட்டுப்பாட்டில் உலகமயமாக்கலின் தாக்கம்.
6. நன்னீர்ப் பாதுகாப்புத் தொடர்பான பொதுவான சட்டங்கள், கொள்கைகளுக்கான தேவைகள்.

